



5<sup>th</sup> June 2024

Stock Code: 513375

**Stock Code: CARBORUNIV** 

BSE Limited 1<sup>st</sup> Floor, New Trading Ring Rotunda Building, P J Towers Dalal Street, Fort Mumbai 400 001

National Stock Exchange of India Ltd. Plot No. C/1, G Block Bandra - Kurla Complex, Bandra (E) Mumbai 400 051

Dear Sir/Madam,

Sub: Proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund

Pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose a copy of the Notice published in the newspapers [Business Standard (English) & Makkal Kural (Tamil)] in connection with the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund (IEPF) pursuant to the provisions of 124(6) of the Companies Act, 2013 and the rules referred there under.

Kindly take note of the same.

Thanking you.

Yours faithfully,

For Carborundum Universal Limited

Rekha Surendhiran Company Secretary

Encl: a/a

E: cumigeneral@cumi.murugappa.com W: www.cumi-murugappa.com CIN No.: L29224TN1954PL000318

r's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgagi

DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.

mmovable properties. Consequent to default committed by you all, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Banl

.imited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement)

Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as showr

in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loar

account as on the date shown in Column No.6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date

of payment, is not paid, **Jana Small Finance Bank Limited** shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column

No.4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's

Co-Borrower's/ Guarantor's/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/

prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.

notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons

Loan Account

No. & Loan

Loan Account

31699420000852

Loan Amount

Rs.5.87.340.00

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071

Branch Office: No.10, Krishna Puram Colony Main Road, Mahatma Gandhi Nagar, Madurai-625014

Details of the Security to be enforced

In Dindigul Registration District, Nagalnaickenpatti Sul

Registration District, Dindigul Town, 5th Ward, Mettupatti

South, 11th Lane, Old T.S. 888, T.S. No. 888/3, T.S. 1817

measuring East West 16 feet on both sides. North South

16 feet on both sides in all measuring 256 Sq.ft along with

the building constructed thereon bearing Door No.2/29,

New Door No.359B. Bounded on: South: Property

belongs to Antony in T.S. No.888/3A, West: House

belongs to Chellamani Ammal in T.S. No.888/3A. East:

Property belongs to Thomai in New TS No.1817, Common

pathway in T.S. 888/3A, North: House belongs to

Arockiam Servai in T.S. No.1808 and T.S. No.1809.

### NOTICE INVITING TENDER

REP NO. SBI/ACV/2024-25/003 DATED: 05.06.2024 RFP NO. SBI/ACV/2024-25/004 DATED: 05.06.2024

Bids are invited by State Bank of India under RFP No. SBI/ACV/2024-25/003 & SBI/ACV/2024-25/004 dated 5thJune 2024 from the eligible bidders for procurement of 5,500 Barcode based Passbook Printing Kiosks and 1,000 Auto-flip Barcode based Passbook Printing Kiosks respectively. Details can be accessed from Procurement News on the Bank's web site https://bank.sbi and GeM portal https://gem.gov.in.

Commencement of download of RFPs: From 03:00 PM on 05.06.2024

Last date and time of submission of bids: Up to 03:00 PM on 29.06.2024

Place: Mumbai **Deputy General Manage** Date: 05.06.2024 (Implementation & Rollout)

### **NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES** (FOR CLAIM FROM IEPF AUTHORITY)

Pursuant to Rule 8 of the Investor Education and Protection Fund (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, NOTICE is hereby given that the following share certificates issued by the Company, Shriram Transport Finance Company Limited, registered in my own

Company Name	Name of the Shareholder		Share certificate	Distinctive Nos.	No. of shares
			No.		
SHRIRAM	LATE	F79348	607977	69436374-	750
FINANCE LTD				69437123	
	MADHAV				
	BARDE				
	(40000004)		1		

Any person who has a claim in respect of the said securities should lodge such claim with evidence to the Company, at its Registered Office, Shriram Transport Finance Company Limited, 14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai - 600032 or to its Share Transfer Agents, Integrated Registry Management Service Private Limited, 2nd Floor, "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna street, North Usman Road, T Nagar, Chennai – 600017, within 15 days publication of this notice, else the Company will proceed to settle the claim in favour of the registered holder(s). The Company shall not entertain any claim thereafter. Any person dealing with the above said shares will be doing so at their own risk Place: Mumbai

Date: 4/5/24

RUPA ABHAY ANTARKAR



Door No.52, Gandhi Road "Rajkamal Complex", 1st Floor Near Dominos Pizza, West Tambaram, Chennai - 600 045 Ph: 044 - 22260600 / 640 Mob : 76250 79137 m@canfinhomes.com CIN NO.L85110KA1987PLC008699 E-mail: tambaram@canfinho

### SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTY Appendix - IV - A (See Proviso to Rule 9 (1))

Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act. 2002 read with proviso to Rule 9 (1) of the Security Interest (Enforcement)

NOTICE is hereby given to the public in general and in particular to the Borrower (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the physical possession of which has been taken by the Authorized Officer of Can Fin Homes Ltd.. Tambaram Branch, will be sold by Auction on "As is where is", "As is what is", and "Whatever there is" on 25.06.2024, for recovery of Rs.76,10,000/-(Rupees Seventy Six Lakhs Ten Thousand Only) due to Can Fin Homes Ltd. from 1) Mrs.Rani.T W/o.Mr.A.Tholkappiyan (Borrower),
2) Mr.A.Tholkappiyan S/o.Mr.Arunachalam (Co-Borrower), S/o. Mr.Chandrababu (Co-Borrower) 4) Mr.M.A.Agathiyar. S/o. Mr. Arunachalam (Guarantor) as on 04.06.2024 ogether with further interest and other charges thereon. The Reserve Price will be Rs. 50,00,000/- (Rupees Fifty Lakhs Only) and The Earnest Money Deposit will be Rs.5,00,000/- (Rupees Five Lakhs Only).

### SCHEDULE OF THE MORTGAGED PROPERTY

A Duplex Flat, Measuring 2114 Sq.ft., Plinth Area in First Floor and Second Floor, bearing Flat No.F-4 (inclusive of Common Area and allotted Two Covered Car Parking) individual one bore-well and overhead tank of the building known as "Balaji Flats" with an UDS of 1101 Sq.ft., out of 4090 Sq.ft., Situated in Plot No.4A, Samundeeswari Nagar, Comprised in Old Survey No.24/3, Patta No.997, as per Patta New Survey No.24/17, Situated in Old Village Nos.128, 99, 87, New Village No.1, Anakaputhur Village, in Pallavaram Taluk (Formerly Alandur Taluk), Kancheepuram District, Bounded on the: North By: Plot Nos.1, 2 & 4, South By: Plots in survey No.24/2, East By: 20 feet wide Road, West By:Plot in survey No.24/1B, Measuring: East to West on the Northern side: 74 ½ feet + towards South 21 1/2 feet + towards Fast 59 3/2 feet Fast to West on the Southern side : 129 feet, North to South on the Eastern side : 21 ½ feet, North to South on the Western side: 38 feet. In all admeasuring 4090 Sq.ft., Within the Registration District of Chennai-South and the Sub-Registration District of Pammal. This property lies Within the Municipa imits of Anakaputhur

Known Encumbrances: Nil

The detailed terms and conditions of the sale are provided in the official website o Can Fin Homes Ltd., (https://www.canfinhomes.com/SearchAuction.aspx).

Date: 04.06.2024

Sd/ Authorised Office Can Fin Homes Ltd.

# POSSESSION NOTICE

hereas, the authorized officer of Jana Small Finance Bank Limited (Formerly known as Janalakshmi Financial Services Limited), under the Securitization And Reconstruction of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13 (12) read with rule 3 of the Security Interest (Enforcer Rules 2002 issued demand notices to the borrower(s)/ Co-borrowers(s) calling upon the porrowers to repay the amount mentioned against the respective names together with nterest thereon at the applicable rates as mentioned in the said notices within 60 days from the date of receipt of the said notices, along with future interest as applicable incide tal expenses, costs, charges etc. incurred till the date of payment and/or realisation.

tal experience, energed etc. Incurred all the date of payment disarrer reducation.						
Sr.		Borrower/	13(2) Notice Date/	Date/ Time		
No.	I can No	Co-Borrower/	Outstanding Due	& Type of		
NO.		Guarantor/ Mortgagor	(in Rs.) as on	Possession		
1		1) Mr. Kanikkai		Date:		
		Arulanandam, S/o.	06/03/2024.	04-06-2024		
	30309440000486	Arulanthu Udaiyar, 2) Mr.	Rs.30,51,870/-	Time:		
	30309440000400	Victor Sagaya Raj K, S/o.	, , ,	11.40 A.M.		
		Arulanandam, 3) Mrs.	as on 04.03.2024	Symbolic		
		Elicabothrani W/a Kanikkai		Deceasion		

Schedule of the Property: Trichy District, Trichy Registrarion, Woraiyur Sub-registration Manikandam Union, Navalur Kuttapattu Village, The property comprised in Survey No.40812 an extent of Acre 0.45 Cents is situated within the following **Four** Boundaries: Boundaries: North of: Land belongs to Arockiyamary Part, South of: Trichy to Dindigul Road, East of: Land belongs to Arulanthu Udaiyar Part, West of: North South Road, Extent of Acre 0.45Cents out of which 7233 Sq.ft, has been acquired by Land Acquisition Department vide Land Acquisition Order dated 12.04.2010 Na.Ka.T46412009 and remaining extent of 12387 Sq.ft. subdivision Survey No.408/2B in Door No.5/2019 pertaining to this opinion Situated within the following Four Boundaries given by VAO of Navalur Kottapattu Village: North of: Canal, South of: P.W.D.Colony in Survey No.408/1, East of: N.H.Road Survey

No.408/2A, **West of:** Land belongs to Adaikalamary in Survey No.409/3. Whereas the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors, mentioned herei above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrower's mentioned herein above in particular and to the Public in general that the authorised officer of Jana Small Finance Bank Limited has taken possession of the properties ecured assets described herein above in exercise of powers conferred on him under Section 13(4) of the said act read with Rule 8 of the said rules on the dates mentioned above. The Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors mentioned herein above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties Secured assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

Place: Trichy Sd/- Authorised Officer. For Jana Small Finance Bank Limited Date: 05.06.2024

# JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No. 10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. Branch Office: No.74, Lucky Lane Plaza, Salai

Road, Thillai Nagar, Trichy-620018.

# CAN FIN HOMES LTD Tambaram Branch

Door No.52, Gandhi Road "Rajka

### SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

### Appendix - IV - A (See Proviso to Rule 9 (1))

Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 read with proviso to Rule 9 (1) of the Security Interest (Enforcement

NOTICE is hereby given to the public in general and in particular to the forrower (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the physical possession of which has been taken by the Authorized Officer of Can Fin Homes Ltd., Tambaran Branch, will be sold by auction on "As is where is", "As is what is", and "Whatever there is" on 25.06.2024, for recovery of Rs.65,70,000/- (Rupees Sixty Five Lakhs Seventy Thousand Only) due to Can Fin Homes Ltd. from Mrs.Bakiyalakshmi W/o. Mr.A. Chandrasekar (Borrower) 2) Mr.A.Chandrasekar S/o Mr.V.Azhagarsami (Co-Borrower) ac 3) Mr. P. Vinoth Babu S/o P. Purushothaman, (Guarantor) as on 04.06.2024 together with further interest and other charges thereon. The Reserve Price will be Rs.65,00,000/- (Rupees Sixty Five Lakhs Only) and the Earnest Money Deposit will be Rs.6,50,000/- (Rupees Six Lakhs Fifty Thousand

### SCHEDULE OF THE MORTGAGED PROPERTY

All that piece and parcel of land measuring an extent of 1324 Sq.ft., bearing Plot No.B2 together with building comprised in Survey No.267/4. Patta No.2438, as per Patta Survey No.267/4B & T.S.No.62/1, Block No.21, Ward No.C. situated at Kannadapalayam Devasagayam Nagar 2nd Cross Street in Tambaram Village, Tambaram Taluk, Chengalpattu District and lying withir South Chennai Registration District and Tambaram Sub-Registrar office and bounded on the North by: Plot owned by Mr.Umascho, 24'-6" Feet, South by 12 feet Common Passage, 26'-9" Feet, East by: Forest Area, 51'-0" Feet, West by: Building in Plot No.B1, 51'4½" Feet, Situated within the Registration District of Chennai South and Sub-Registration District of Tambaram Known Encumbrances: NIL

The detailed terms and conditions of the sale are provided in the official website of Can Fin Homes Ltd., (https://www.canfinhomes.com/SearchAuction.aspx).

Place : Tambaram

Authorised Office

### MRF LIMITED

CIN:L25111TN1960PLC004306 Email: mrfshare@mrfmail.com Website: www.mrftyres.com

Notice is hereby given that the following share certificates are reported nisplaced or lost or stolen and th Shareholder/Claimants thereof have appealed to the Company for issue o duplicate share certificates:

Share Cert Nos: 16289 for 10 share bearing distinctive nos.736561-73657 all inclusive under Ledger Foli S01323 in the name of SMT. SHANMUGABACKKIAM (Decd.,) an the claimant is Mrs. A Rameshwari who resides at 239/2 Pioneer Avenue Narayanapuram, Madurai 625 014.

Share Cert No.70161 for 3 share bearing distinctive nos.2255662 2255664 all inclusive under ledger foli N00139 in the name of SRL T KRISHN NAIR (Decd...) and the claimant i Mr. Janardhanan who resides a Manathankandi House, Kuruvangad PO, Aqudate, Panthalayini, Kozhikod

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above share certificates. An person[s] who has/have any claim i respect of the above share certificate should lodge such claim in writing to the Company at the address mentione above within 21 days from the date of publication of this notice, after which no claim will be entertained and the Company will proceed with the issue of duplicate share certificate

For MRF LIMITED Chennai S.DHANVANTH KUMAF June 4, 2024

# **CARBORUNDUM UNIVERSAL LIMITED**

CIN: L29224TN1954PLC000318 Registered Office: 'Parry House' No 43 Moore Street Chennai - 600 001 Tel: +91-44-30006161, Fax: +91-44-30006149 Email: investorservices@cumi.murugappa.com, Website: www.cumi-murugappa.com

### NOTICE TO MEMBERS

Notice is hereby given pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (the Rules) notified by the Ministry of Corporate Affairs.

As per section 124(6) of the Companies Act, 2013 ('the Act') and the above mentioned Rules, all shares in respect of which dividends has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred to the Demat Account of the Investor Education Protection Fund ('IEPF') Authority. In respect of the Final Dividend declared for the financial year 2016-17, the due date for transfer of shares as per the Act / Rules is 6th September 2024. Adhering to the various requirements set out in the Rules, the Company has communicated individually to the concerned shareholders whose shares are required to be transferred to IEPF Authority under the said Rules at their latest available address.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to IEPF Authority on its website https://www.cumi-murugappa.com for rerification by the concerned shareholders. Shareholders may note that both unclaimed dividends and the shares to be transferred to the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Rules

In case the Company does not receive the requisite documents by 23rd August 2024, the Company shall, with a view to comply with the requirements of the said Rules, transfer the shares to the IEPF Authority as per procedure stipulated therein without any

Shareholders having any query in this regard, may contact the Company's Registra and Share Transfer Agent or the Company as mentioned herein below

Carborundum Universal Limited 'Parry House', 43, Moore Street, Chennai 600 001. Tel: +91-44-30006129/66 Fax: +91-44-30006149 Email: investorservices@cumi.murugappa.com Contact Person: Ms. Jully H Jivani

KFin Technologies Limited **Unit: Carborundum Universal Limited** Selenium Building, Tower B, Plot 31 & 32 Financial District, Nanakramguda Serilingampally Mandal, Hyderabad - 500 032. Tel No: 040-67162222/1527 Toll Free No : 1800-3094-001 Email: einward.ris@kfintech.com Contact Person: Mr. Rajkumar Kale,

For Carborundum Universal Limited Company Secretary

JANA SMALL FINANCE BANK

Name of Borrower/

Co-Borrower/ Guarantor/ Mortgagor

1) Mr. Anthony Santhiyagu, (Deceased Borrower) Rep. by its

Legal Heirs A) Mrs. Fathimamary Anthony, W/o. Deceased

Borrower Mr. Anthony Santhiyagu, B) Ms. Sophiarani, D/o.

Deceased Borrower Mr. Anthony Santhiyagu. C) Ms. Maria

Selvi Metilda, D/o. Deceased Borrower Mr. Anthony

Santhiyagu, D) Ms. Kulandai Therase, D/o. Deceased

Borrower Mr. Anthony Santhiyagu, E) Mr. Santhiyagu, F/o.

Deceased Borrower Mr. Anthony Santhiyagu, F) Mrs. Esthar,

M/o. Deceased Borrower Mr. Anthony Santhiyagu, 2) Mrs.

Mr. Anthony Santhiyagu, All are residing at: No.359, 11th

Fathimamary Anthony (Guarantor), W/o. Deceased Borrowe

Lane, Mettupatti Pudur, Begampur, Dindigul-624002.

Date: 05.06.2024, Place: Dindigul

Date of NPA Amount

Due in Rs.

as on

Total

as on

30-05-2024

Rs

4.05.195.8

& Demand

NPA Date:

02-03-2024

& Notice

sent on

03-06-2024

Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limit

### NOTICE

Shareholders are hereby informed that pursuant to Section 124 (6) of the Companies Act, CDSL on 06.09.2024.

Individual notices have already been sent to concerned shareholders, whose shares are liable to be transferred to IEPF DEMAT Account, to their latest available address. The details of such shareholders are also displayed on the website of the company, www.ponnisugars.com.

Year wise unpaid dividend details in respect of above shareholders are posted on the

In this connection, please note the following:

1) In case you hold shares in physical form: New share certificate(s) will be issued in lieu of share certificate held by you and transferred to IEPF. The original share certificate(s)

2) In case you hold shares in electronic form: Your demat account will be debited for the

accruing on shares if any, can be claimed back by the shareholders from IEPF authority by following the due process prescribed under the Rules. No claim in this respect shall however lie against the company.

Transfer Agent, M/s Cameo Corporate Services Ltd, Subramanian Building, 5th Floor, No. 1 Club House Road, Chennai 600 002, Phone: 044 28460390, Email: investor@cameoindia.com, Website: www.cameoindia.com

05.06.2024

Company Secretary



COROMANDEL INTERNATIONAL LIMITED

Email ID: investorsgrievance@coromandel.murugappa.com, Website: www.coromandel.biz CIN: L24120TG1961PLC000892, Tel: +91-40-6699 7000, Fax: 040-2784 4117

Place: Chennai

Date: 5th June. 2024

# NOTICE `

To Shareholders regarding Transfer of Equity Shares to Investor Education and Protection Fund

NOTICE is hereby given that, pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 (the Act) read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("Rules") as amended to date, the Company is required to transfer Equity Shares on or before October 03, 2024 in respect of which dividend amounts for seven consecutive years or more remain unclaimed as on August 31, 2024 to Investor Education and Protection Fund ("IEPF").

The shareholders are requested to encash / claim such unclaimed dividends on or before August 14, 2024. The shareholders are requested to access the link https://www.coromandel.biz/investors/dividend/ and enter, folio numbers / DPID & Client ID to know the details about the number of shares held by the shareholders, whose shares are liable to be transferred to IEPF as per the above mentioned Rules, in case such shareholders have not encashed / claimed their dividends

In case, where there is a specific order of Court or Tribunal or Statutory Authority restraining any transfer of such shares and payment of dividend or where such shares are pledged or hypothecated under the provisions of the Depositories Act, 1996, the Company will not transfer such shares to the Fund.

Hence, in the absence of any communication received from the concerned shareholders in respect of such shares on or before August 14, 2024, the Company will proceed to transfer the said Equity Shares to IEPF as stipulated in the Rules, without any further notice. All further dividends in respect of the shares so transferred will also be

The Shareholders may please note the following in this regard:

In case, the shares are held in physical form	The Company shall inform the Depository by way of corporate action to convert the share certificates into Demat form and transfer in favour of IEPF.		
In case, the shares are held in dematerialized form	Your Demat account will be debited by way of corporate action for the shares liable for transfer to IEPF.		

Upon transfer of dividend / shares to IEPF, shareholders can claim the unclaimed dividend amount and the shares transferred to the Demat Account of the IEPF Authority by sending physical copy of the requisite documents to the Company for obtaining the entitlement letter, pursuant to Circular dated July 20, 2022 issued by the IEPF Authority, and thereafter submitting online application in the prescribed Form IEPF-5 available on the website of Investors Education and Protection Fund at www.iepf.gov.in/IEPF/corporates.html

In case of any queries in this regard, you may contact the Registrar and Share Transfer Agent, KFin Technologies Limited, Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500 032 Toll Free No.: 1800-3094-001 Email: einward.ris@kfintech.comWebsite: www.kfintech.com

For Coromandel International Limited Place: Secunderabad B. Shanmugamsundaram Company Secretary and Compliance Officer Date : June 4, 2024



PONNI SUGARS (ERODE) LIMITED

CIN: L15422 TN 1996 PLC 037200

Regd. Office"Esvin House," 13 Rajiv Gandhi Salai (OMR), Perungudi, Chennai-600 096
Phone: 044-24961920, 24960156, Email: admin@ponnisugars.com
Investor Grievance ID: investor@ponnisugars.com. Web: www.ponnisugars.com

2013 read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016(the Rules), as amended, the company is required to transfer all shares in respect of which dividend (for FY ended 2016-17) has not been paid or claimed for seven consecutive years or more in the name of Investor Education and Protection Fund (IEPF) to be credited to DEMAT account of the authority maintained with

company website. The concerned shareholders are requested to claim the unpaid dividend amount(s) on or before 20th August 2024, failing which their shares shall be transferred to IEPF DEMAT account.

registered in your name(s) and held by you, will stand automatically cancelled

The unclaimed dividends and the shares transferred to IEPF authority including all benefits

For any queries on the above, the shareholders may contact the Company's Registrar and

Chennai

For Ponni Sugars (Erode) Limited R Madhusudhan



### **POSSESSION NOTICE EDELWEISS ASSET RECONSTRUCTION COMPANY LTD.**

CIN: U67100MH2007PLC174759

Retail Central & Regd. Office: Edelweiss House, Off CST Road, Kalina, Mumbai 400098 APPENDIX IV [Rule-8(1)] POSSESSION NOTICE (For Immovable property)

Whereas the Secured creditors of the below mentioned accounts have assigned the financial assets along with underlying security to Edelweiss

Asset Reconstruction Company Limited (herein after referred as EARC) and EARC acting in its capacity as trustee of various trusts under

Sec.5 of SARFAESI Act, 2002 has stepped into the shoes of the Secured Creditors and all the rights, title and interests of the Secured Creditor with respect to the financial assets along with underlying security interests, guarantees, pledges stands vested in EARC in respect of the financial assis ance availed by the Borrowers and EARC is empowered to exercise all its rights as the secured creditor. Whereas the Authorized Officer of Edelweiss Assét Reconstruction Company Limited under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest (Act), 2002 and in exercise of powers conferred under Section 13(12) read with (Rule 3) of the Security Interest (Enforcement) Rules, 2002 ssued a demand notice as mentioned below calling upon the borrowers to repay the amount mentioned in the notice within 60 days from the dat

of receipt of the said include.

The borrower having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned being the Authorised Officer of Edelweiss Asset Reconstruction Company Limited has taken possession of the property described herein below in exer cise of powers conferred on him under sub-section (4) of section 13 of the SARFAESI Act read with rule 8 of the Security Interest Enforcemen Rules, 2002 on the date mentioned against each property.

Si No	Loan Account Number	Trust Details	date and Amount	Possession	Physical Possession
1.	"1) A THENNARASU PANDIAN (Borrower) 2) MUTHULAKSHMI T(Co-Borrower)" LAN: "LTUTSTH0000037481 LTUTSTT0000074481	" EARC TRUST SC 451 and Edelweiss Housing Finance Limited"	17.03.2023 and Rs.23,87,626.73	29.05.2024	Symbolic Possession

DESCRIPTION OF SECURED ASSET: "The Parcel of Property situated in the Registration District of Palayamkottai, Sathankulam Sub Registra office Jurisdiction. Sathankulam Taluk, Sathankulam Union. Pannamparai Panchayat Board, South Pannamparal, Old Ward No: 8 and New Warr No: 3, Pannamparal Village Ayan Punja Re. S. No: 495 and from out of total extent of 4.24.00 Hectare=10 Acres and 48 cents of land in which ar extent of 10.09 cents of housing site. The Schedule Property presently as per Natham Scheme situated In Natham S. no: 495/13A with an extent of 3.48.46 Hectare of land in Pannamparai Village. **Bounded on: North**: East West Road, **South**: land belongs to Subramanian, **East**: land belongs o Suyambu Konar **West:** North South Pathway Measuring North South: 77ft in West &72 ft in EastEast West: 59ft In North & SouthTotalling:4395.50 Sqft-408.50 Sq.mtr=10.09 cents of housing site.Including all the existing constructions and buildings."

2.	1. Mr. BALA.RRISHNAN V. (""Borrower"")  2. Mrs. SHRUTHI R. (""Co-Borrower"") "  LAN:- LCHE0HL0000036304	and Edelweiss Housing Finance Limited"	and Rs.56,72,558.89	04.06.2024	Symbolic Possession	
DESCRIPTION OF SECURED ASSET:- "All that piece and parcel of property bearing Flat No. D401, in the 4th Floor, measuring 1420 square feet,						
: D	in Direct Direct to building tracking or DMIC Chair Condens to add a control of a condens to a c					

in Block D of the building known as RMK Chola Gardens together with covered car park bearing No.D401, with 821 square feet, undivided share ir all that piece and parcel of land, admeasuring an extent of 13.46 acres or 586317.6 Square feet, comprised in New S. Nos. 24/1, 24/3A1A, 24/3A1B ad that plees and plees of lank, adminissating in Extention That dates of 1000 The Square leet, comprise the mixed in The St. 24/19, 24/10 and 26/3 and New S.No. 24/1A of Sundaracholavaram Village, Poonamallee Taluka, Tiruvallur District and the land bounded of the:North by: Paruthipattu - Sundaracholavaram Road South by: Land in S No 26/3, East by: Sundaracholavaram Road-Sundaracholavaram Village, West by: Cooum RiverSituated with in the Sub Registration District of Kundrathur and Registration District of South Chennai

3.	Mr. S. SURESH (Borrower)     Mrs. S. TAMIZHARASI (Co-Borrwer)     LAN:- XMHDCHE00067692	EARC TRUST SC 421 and Religare Housing Development Finance Corporation Limited	27.01.2023 and Rs. 44,02,417.76	04.06.2024	Symbolic Possession
DE	COUDTION OF SECURED ASSET. "All that Diogo and not	col of Land and building co	mprised in C No 144	as par Now S	No 144/1 Monguring

DESCRIPTION OF SECURED ASSET: "All that Piece and parcel of Land and building, comprised in S.No.144 as per New S.No.144/1, Measuring with an extent of 172 Square feet, of UDS out of 7229 Square feet, as per patta 7665 Square feet, as per site 7538 Square feet, together with bear ing Flat No.CG 1, Block No.-C, ""Gopi's Paradise Phase II"" measuring with a Plinth area of 1013 Square feet, including with covered car Parking extent of 172 Square feet, situated at Thiruverkadu Village, Ambattur Taluk, Thiruvallur District and bounded on:North by: 20 Feet WidadSouth by: Property Belongs to Mr. Daniel East by: Property Belongs to Mr. Abraham West by: Land in Survey No. 173Situated at within the Sub-Registration District of Kundrathur and Registration District of South Chennai Including all the existing constructions and buildings. he borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act. in respect of time available, to redeem the secured assets

The borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the **Edelweiss Asset Reconstruction Company Limited** for the amount mentioned above and interest thereon. Sd/- Authorized Office Place: Tamilnadu Date: 05.06.2024

Edelweiss Asset Reconstruction Company Limite

Edelweiss

# Companies, **Insight Out**

Companies, Monday to Saturday

To book your copy,

sms reachbs to 57575 or email order@bsmail.in





நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

### பொது அறிவிப்பு

இந்த பொது அறிவிப்பு எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை – 600 0048, வரதராஜபுரம் கிராமம், மணிமங்கலம் ரோடு, கார்டன் சிட்டி விரிவு, நெ.2ல் வசிக்கும் எனது கட்சிகாரர் திரு.R. ஞானமுத்து அவர்களின் குமாரா திரு. 6 ராஜாமணி அவர்களுக்கு சொந்தமான சொத்து அவர்களின் குமாரா திரு. 6 ராஜாமணி அவர்களுக்கு சொந்தமான சொத்து செங்கல்பட்டு மாவட்டம். திருகழுக்குன்றம் வட்டம், குன்னப்பட்டு கிராமம், சாவே எண். 104, பட்டா நெ. 148வின் படி சாவே எண். 104/1C, பிளாட் நெ. 141க்கு விஸ்தீரணம் 1 கிரவுண்டு 901 சதுரடி (3301 சதுரடி) வீட்டு மனையின் கிரய பத்திர எண்.456/1988 தேதி 25/03/1988, SRO திருக்கழுக்குன்றம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2023 வருடம் டிசம்பர் மாதம் அன்று பெய்த கட மழையில் மேற்படி எனது கட்சிக்காரர் வீட்டினுள் தண்ணீர் புகுந்ததில் அசல் ஆவணங்கள் வைத்திருந்த பையும் மற்றும் இதர பொருட்களும் அடித்து செல்லப்பட்டது. பின்னர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்படி அசல் ஆவணம் வைத்திருந்த பையை யாரேனும் கண்டெடுத்தால் மேற்கண்ட எனது கட்கிகாரர் முகவரிக்கோ அல்லது எனது முகவரிக்கோ இந்த அறிவிப்பு கண்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், 'எதுதுவன் முறது 15 நாடக்குக்குள் எனவே, மேற்கண்ட அசல் கிரய ஆவணம் யாரேனும் தவறுதலாக பயன் படுத்தினால், அது எந்தவிதத்திலும் எனது கட்சிகாரரை கட்டுப்படுத்தாது என இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

R. நாகராஜன் வழக்கறிஞ நெ. 56/129, முடிச்சூர் ரோடு, மேற்கு தாம்பரம். சென்னை 600 045. மொபைல் நெ. 80724 58714.

### 🗱 கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடைட CIN: L29224TN1954PLC000318

sம்: 'பாரி ஹவுஸ்', எண். 43, மூர் தெரு, சென்னை 600 001 Tel: +91-44-30006161, Fax: +91-44-30006149 Email: investorservices@cumi.murugappa.com. Website: www.cumi-murugappa.com

### உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

நீறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் அளிக்கப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்ட நீதிஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை மற்றும் திருப்பியளித்தல்) விதிகள் 2016கீழ் 

தொடர்ந்து 7 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் செலுத்தப்படாமல் அல்லது கோரப்படாம கீடக்கும் ஈவுத் தொகைகள் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குகளையும் கம்பெனிகள் சட்டம், 2013 ('சட்டம்') பிரிவு 124ஞின் கீழ் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (IEPF ஆணையம்) டிமேட் கணக்கிற்கு மாற்றுவதற்கு மேற்படி சட்டம், விதிகளில் வழிவகைகள செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகளைக் கொண்ட பங்குதாரர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 2017 நிதியாண்டிற்கு வழங்கபட்ட இறுதி ஈவுத்தொகைகள் IEPF ஆணையத்திற்கு மாற்ற வேண்டிய கடைசி தேதி 

IEPF ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகள் அவற்றின் பங்குதாரர்களில https://www.cuml-murugappa.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கோரப்படாத ஈவுத் தொகைகள் <mark>IEPF</mark> ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகளின் விவரங்கன . மேற்படி இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம். **IEP**f ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்பட்ட கோரப்படாத ஈவுத்தொகைகளையும் அவற்றுக்குரிய பங்குகளையும் அந்தப் பங்குகளுக்குச் சேரும் பலன்கள் எதுவுமிருப்பின் அவற்றுடன் சேர்த்து IEPF ஆணையத்திடம் பங்குதாரர்கள் அதற்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பெறலாம்.

ஈவுத்தொகையை பெற்றுக் கொள்ள உரிய ஆவணங்கள், நிறுவனத்திடம் 23 **ஆகஸ்ட் 2024** தேதிக்கு முன்பு அனுப்பப்பட வேண்டும். மேற்கூறிய தேதிக்குள் ஆவணங்கள் பெறப்படவில்லை எனில் IEPF ஆணையத்தின் விதிகளின்படி, வேறு அறிக்கை இன்றி ஈவுத்தொகை மற்றும் சார்ந்த பங்குகள் ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பங்குதாரர்கள் அணுக வேண்டிய முகவரி கீழ்வருமாறு.

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் 'பாரி ஹவுஸ்', எண். 43, மூர் தெரு, சென்னை - 600 001.

Tel: +91-44-30006129/66 Fax: +91-44-30006149 Email: <u>investorservices@cumi.murugappa.com</u> தொடர்புக்கு: Ms. ஜூலி H ஜிவானி

கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் யூனிட்: கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் செலினியம் பில்டிங் டவர்

B, மனை எண் 31 & 32, பைனான்சியல் டிஸ்ட்ரிக்ட், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத் - 500 032 Tel: 040-67162222/1527 Toll Free No.: 1800-3094-001 தொடர்புக்கு: திரு. ராஜ்குமார் காலே

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடைட்டுக்காக

டுடம்: சென்னை

ரேகா சுரேந்திரன்

ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் Regd. Office: 8வது தளம், தெற்கு டவர், KRM பிளாசா, எண்.2, ஹாரிங்டன் சாலை, செட்பெட், சென்னை, தமிழ்நாடு, இந்தியா, 600031

மின்னஞ்சல்: cfo@sfltd.in ; so@sfltd.in ; இணையதளம்: www.sfltd.in CIN: U67190TN1995PLC030604

01 வது அசாதாரண பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு, மின்னனு வாக்களிப்புமுறை மற்றும் வீடியோ கான்பரன்ஸ் தகவல்.

இந்த அறிவிப்பின் மூலம் நிறுவனத்தின் 2024-25 நிதியாண்டுக்கான 01ஆம் அசாதாரண பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை ஜூன் 28, 2024ஆம் தேதி அன்று மாலை 4:30 மணி அளவில் வீடியோ கான்::பெரன்ஸ் மூலமாக நடைபெறுகிறது, மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பயர்ஸ் (MCA) வெளியிட்டுள்ள பொதுசுற்றறிக்கை எண்.09/2023 தேதி: செப்டம்பர் 25, 2023இன் வமிகாட்டுகல் படி இக்கூட்டம் நடைபெறும் என்பகை கெரிவிக்குக்கொள்கிறோம்.

சந்திப்புக்கான இடமாக கருதப்பட்டது:- 8வது தளம், தெற்கு டவர், KRM பிளாசா, எண்.2 ஹாரிங்டன் சாலை, செட்பெட், சென்னை, தமிழ்நாடு, இந்தியா, 600031.

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு எண்:108, விதிமுறைகளுடன் மற்றும் விதி எண் 20, நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014 மற்றும் மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பயர்ஸ் (MCA) வெளியிட்டுள்ள பொதுசுற்றறிக்கை எண்.14/2020 தேதி: ஏப்ரல் 8, 2020, சுற்றறிக்கை எண்.17/2020 தேதி: ஏப்ரல் 13, 2020, சுற்றறிக்கை எண்.20/2020 தேதி: மே 5, 2020, சுற்றறிக்கை எண்.02/2021 தேதி: ஜனவரி 13, 2021, சுற்றறிக்கை எண்.10/2022 தேதி: டிசம்பர் 28, 2022, மற்றும் சுற்றறிக்கை எண்.09/2023 தேதி: செப்டம்பர் 25, 2023க்கு இணங்க தங்கள் நிறுவனம் Central Depository Services (India) Limited (CDSL) உடன் இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விடியோ கான்..பேரன்ஸ் சேவையும் மற்றும் இக்கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தீர்மானங்களை, மின்னணு வாக்களிப்பின் மூலம் சுலபமாக நிறைவேற்றவும் ஏற்பாடு செய்குள்ளது

அதாவது ஜூன் 21, 2024ஆம் தேதி அன்று உறுப்பினர்களின் பதிவு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள்/பயனாளிகள் மட்டுமே விடியோ கான்.:பெரன்ஸ் மற்றும் மின்னணு வாக்குமுறை சேவைகள் மூலமாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு

பொதுக்கூட்டத்தின் அறிவிப்பினை அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தின் பங்குதாரராக ஆகும் நபர்கள் மற்றும் கட்ஆ::ப் தேதி: ஜூன் 21, 2024 அன்று பங்குகளை வைத்திருப்பவர்கள், அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளபடி உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான செயல்முறையைப் பின்பற்றவும். அத்தகைய உறுப்பினர்கள் முன்பே NSDL அல்லது CDSLலில் பதிவு செய்திருந்தால் முன்பு பயன்படுத்திய அவர்களின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை வாக்களிக்கப் பயன்படுத்தலாம்

மின்னணு வாக்களிப்பு வசதி ஜூன் 25, 2024ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இந்திய நேரப்படி காலை 9:00 மணியில் இருந்து துவங்கி ஜூன் 27, 2024, வியாழகிழமை மாலை 5:00 மணி வரை நடைமுறையில் இருக்கும். அதற்குமேலாக இவ்வசதி செயல்படாது எனவே, அனைத்து உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை அளிப்பதற்காக மேற்கூறிய காலவரையறைக்குள் மின்னணு வாக்களிப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாமென கேட்டுக்கொள்கிறோம்

மின்னணு வாக்களிப்பு வசதியின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் இக்கூட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்கெடுப்பில் வாக்ககளிக்க முடியாது. இதற்கு முன்னதாக வாக்களிக்காத உறுப்பினர்கள் இக்கூட்டநேரத்தில் நடைபெறும் மின்னணு வாக்களிப்பின் மூலம் அவர்களது வாக்கினை

பொதுக்கூட்டத்தின் அறிவிப்பை <a href="http://www.sfitd.in">http://www.sfitd.in</a> மற்றும் CDSL இன் இணையதளமான http://www.evotingindia.com இல் பார்க்கலாம்.

உங்களுக்கு வீடியோ கான்:பெரன்ஸ் இணைப்பு மற்றும் மின்னணு மூலம் வாக்களிப்பதில் தேவையான விவரம் அல்லது குறைகளை helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

> -இயக்குனர்கள் குழு உத்தரவின்படி-ஸ்மைல் மைக்ரோபைனான்ஸ் லிமிடெப்

இடம்: சென்னை கையொப்பம்/-

விமான பதிப்பு மாண்புமிகு சார்பு நீதிமன்றம் தேவகோட்டை OS.NO.26/2022 O.ரவி (எ) ரவிச<u>ந்</u>திரன்,

M.சக்திதாசன், த/பெ.மனோகரன் க.எண்.23/3, விவேகானந்தபுரம், தேவகோட்டை.

.. அறிவிப்பு <sup>2</sup>ம் \_\_\_ பிரதிவாதியாகிய தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் ஷை வாதி தங்கள் மீது சமூகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஷை வழக்கில் தாங்கள் அனாவதாளார். வைடி வழக்கைய தாவக்கா ஆஜாவதற்கு வரும் 10.07.2024–ம் தேதி வாய்தா ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மாண்பும்கு நீதிமன்றத்தில் தாங்கள் சோத்தோ அயக்குகள் கல்லோ தோங்கள் தேரிலோ, வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ளலாபென்றும் அவ்வராற . எள்ளலாமென்றும் அவ்வாற ஆஜராக தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஆட்சேபணை ஏதும எனக்கண்டு ஷை ஏதும் இல்லை வழக்கில் ஒருதலைபட்சமாக உத்தரவு ஏற்படும்

அறிவிக்கப்படுகிறது. திரு.N.ராம்ஜி, B.A.,B.L., திரு.А.சங்கரலிங்கம், B.Sc.,B.L., திரு.N.ஜயஹரிபிரசாத், B.Sc.,B.L., திரு.K.தேவா, B.Com.,L.L.B.,(Hon'S)., செல்வி. K. பிரதீபா, B.A., L. L. B., ் அட்வகேட்ஸ் தேவகோட்டை

இதன்

மூலம்

விமான பதிப்பு மாண்புமிகு சார்பு நீதிமன்றம் தேவகோட்டை OS.NO.93/2020 G.மலர்விழி, ..வாதி

R.செல்வகணேசன், த/பெ.ராமசாமி, க.எண்.48/10, வீரபாண்டியபுரம் நடுத்தெரு, தேவகோட்டை. .. 3ம் பிரதிவாதி

.. 3 பொதுவாது அ**றிவிப்பு** 3ம் பிரதிவாதியாகிய இதனால ் ப தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் ஷை வாதி தங்கள் மீது சமூகம் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்துள்ள ஷை வழக்கில் தாங்கள் ஆஜராவதற்கு வரும் 10.06.2024-ம் தேதி வாய்தா ஏற்பட்டுள்ளது. காலை 10.30 நீதிமன்றத்தில் ாள்ளது. அன்னத் 10.30 மணிக்கு றத்தில் தாங்கள் நேரிலோ, வழக்கறிஞர் மூல ஆட்சேபணையை கொள்ளலாமென்றும் <sub>ச</sub>மலமோ ஆஜராக தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை இல்லை வழக்கில் எனக்கண்டு ஒருதலைபட்சமாக உத்தரவு ஏற்படும் என்றும் இதன் அறிவிக்கப்படுகிறது. மூலம்

அறுவககப்படுக்கறது. தீரு. N. ராம்ஜி, B. A., B. L., தீரு. A. சங்கரலிங்கம், B. Sc., B. L., தீரு. N. ஜயஹரிபிரசாத், B. Sc., B. L., தீரு. K. தேவா, B. Com., L. L. B., (Hon'S)., செல்வி.K.பிரதீபா, B.A.,L.L.B., அட்வகேட்ஸ் கேவகோட்டை

விமான பதிப்பு மாண்புமிகு சார்பு நீதிமன்றம் தேவகோட்டை

IA.NO. 1/2020 OS.NO.93/2020

G.மலர்விமி. ..மனுதார் / வாதி

எதுர R.செல்வகணேசன், த/பெ.ராமசாமி, க.எண். 48/10, வீரபாண்டியபுரம் நடுத்தெரு, தேவகோட்டை.

.. 3ம் எதிர்மனுதார் / 3ம் பிரதிவாதி அறிவிப்பு இதனால் 3ம் எதிர்மனுதார் / 3ம் பிரகிவாகியாகிய தங்களுக்கு பாதுவாதுயாகிய தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் ஷை மனுதாரர் / வாதி தங்கள் மீது சமூகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் இடையுறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி தாக்கல் செய்துள்ள ஷை மனுவில் தாங்கள் ஆஜராவதற்கு வரும் 10.06.2024–ம் தேதி வாய்தா 10.06.2024-ம் தேது வாயதா ஏற்பட்டுள்ளது. அன்றைய இனம் காலை 10.30 மணிக்கு மாண்புமிகு நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ, வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ர ஆஜராகி தெரிவித்துக் ஆட்சேபணையை கொள்ளலாமென்றும் ஆஜராக தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஆட்சேபணை ஏதுப எனக்கண்டு ஷை ஏதும் இல்லை வழக்கில் ஒருதலைபட்சமாக உத்தரவு ஏற்படும் இதன் மூலம்

என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. திரு.N. சாம்ஜி, B. A., B. L., திரு. A. சங்கரலிங்கம், B. Sc., B. L., திரு. N. ஜயஹரிபி ரசாத், B. Sc., B. L., திரு. K. தேவர், B. Com., L. L. B., (Hon'S)., செல்வி.K.பிரதீபா, B.A.,L.L.B., அட்வகேட்ஸ் தேவகோட்டை

> விமான பதிப்பு மாண்புமிகு சார்பு நீதிமன்றம் தேவகோட்டை IA.NO.2/2022

OS.NO.26/2022 O.ரவி (எ) ரவிசந்திரன்,

..மனுதார் / வாதி எதிர் M.சக்கிகாசன். க/பெ.மனோகான் ..எண்.23/3, விவேகானந்தபுரம்,

தேவகோட்டை. தேவ...2 ம் எதிர்மனுதார் / 2 ம் பிரதிவாதி
அறிவிப்பு
இதனால் 2 ம் எதிர்மனுதார் / 2 ம்
பிரதிவாதியாகிய
அறிவிப்பது என்னவென்றால் ஷை
மனுதாரர் / வாதி தங்கள் மீது சமூகம்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் இடைக்காலமாக ஜப்தி பரிகாரம் கோரி தாக்கல் செய்துள்ள ஷை மனுவில் தாங்கள் ஆஜராவதற்கு வரும் 10.07.2024-ம் தேதி வாய்தா 10.07.2024-ம் தேதி வாய்தா ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மாண்புமிகு நீதிமன்றத்தில் தாங்கள் தேரிலோ, வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ர ஆஜராகி தெரிவித்துக் வழக்கற்குர் மூல் ஆட்சேபணையை கொள்ளலாமென்றும் ஆல் இராக தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை அவ்வாறு வழக்கில் எனக்கண்டு ക്ഷെ ஒருதலைபட்சமாக உத்தரவு ஏற்படும்

ஒருதலைபடசமாக உத்தரவு ஏற்படும் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தீரு.N. ராம்ஜி, B.A., B.L., தீரு.N. ஜயஹரிபி ரசாத், B.Sc., B.L., திரு. K. தேவா, B. Com., L. L. B., (Hon'S)., செல்வி.K.பிரதீபா, B.A.,L.L.B.,

பெயர் மாற்றம் S/o Kumaragurubaran

பிறந்த Bakthavatchalam. கேகி: No.28E. 01.02.1995. Sathiyamoorthy salai, Arasu Uzhiyai Nagar Ext. Villupuram 605401 முகவரியில் வசிக்கும் என் ற நான் இனி KUMARAGURUBARAN MAMANTHUR BAKTHAVATCHALAM என்<u>ற</u>ு அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் Rajaram, S/o. Annamalai, பிறந்த தேதி: 20.04.1955, No.81, Gangai Square, Thanthai Periyar Nagar, Villupuram 605401, முகவரியில் வசிக்கும் நான் இனி Rajaraman என்று அழைக்கப்படுகிறேன்.

Rajaram

Suvathi, R

Kumaragurubaran

பெயர் மாற்றம் Suvath.i R, D/o. Rajaraman பிறந்த தேதி: 27.08.1999 No.28E, Sathiya moorthy salai Arasu Uzhiyar Nagar Ext, Villupuram 605401, என் ற முகவரியில் வசிக்கும் நூன் . இனி Suvathi Rajaraman என்று அழைக்கப்படுகிறேன்.

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம் திருத்தணி நீதிமன்றம் சமூகம் திருத்தணி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை வட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், ஆர்.கே.பேட்டை கிராமம், இஸ்லாம் நகர், நெ. 4/1787. விலாசம் கொண்ட மனுதாரர் திரு. எம். கோவிந்தராஜுலு என்பவர் அவரது மகன் M.G. ஹரி கிரண் தடுப. கோவிந்தராஜுலு கடந்த 12.12.2003 ம் தேதி அவரது வீட்டில் பிறந்ததாக தால்தாமகமாக மலை கெய்கர்களுக் ம vதது அவரது வட்டில் பிறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், ஆர். கே.பேட்டை வட்டாட்சியர், ஆர்,கே. பேட்டை வட்டாட்சியர், ஆர்,கே. கே.பேடடை வட்டாட்சுயா, ஆர், மக். பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமாபிக்க வேண்டியது.தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு பிறப்புச் சான்று வ எடுக்கப்படும். நடவடிக்கை பாஸ்கரன்

வருவாய் ஆய்வாளர் ஆர்.கே.பேட்டை.

llவது குடும்ப நல நீதிமன்றம்,

H.M.O.P.No. 2913 / 2023 எதிர் …எதிர்மனுதாரர்

கஜரூபன் கஜரூபன், த/பெ. பத்பநாபன் எண்.6/21, வள்ளலார் தெரு,

பத்பநாபன் நகர்**, சூளை**மேடு **அறிவிப்பு** மேற்கண்ட வழக்கானது கடந்த 15.05.2024 அன்று மேற்படி IIவது

குடும்ப நல நீதிமன்றம், சென்னை வழக்கு விசாரணைக்க வந்கது விசாரணையில் எ வருகைக்காக வரும் எதிர்மனுதாரர் 01.06.2024 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்மகைராரகிய அன்று தள்ள வைகைப்பட்டுள்ளது. மேலும் எதிர்மனுதாரராகிய தாங்கள் வரும் 07.06.2024 அன்று தாங்களாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும் எதிர்மனுதாரராகிய தங்களுக்கு எதிராக மனுதாரருக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பானுமதி வழக்கின் மனுதாரா

BEFORE THE STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION AT CHENNA C.M.P.No. 300 / 2024 Appeal No. 1070 / 2023

against C.C.No. 54 / 2017 (On the filed of Hon'ble DCDRC at Chengalpet) T.G. Constructions, Rep by its Proprietor C Thangaswamy

S/o.Late Chellaiyan
Petitioner/Appellant J. Thiyagarajan
 S/o Late R. Jayaraman lyer H/o Late Mrs. Sundarambal 2) R.Premavathi W/o.N.Kuppuswami

3) S. Dhanalakshmi W/o K Sundararajan Respondents/Respondents R2 R.Premavathi W/o.N.Kuppuswami No.7/48, Selva Vinayakar Koil

Street Otteri Extension.

Vandalur, Chennai-600 048 NOTICE
Please take notice that the above said stay petition filed by Petitioner/Appellant against vou before the Hon'ble State Consumer forum at Chenna

order to notice against you on 03.06.2024 returnable by 21.06.2024. Kindly be present above said the Hon'ble State Consumer forum on 21.06.2024 at 10.30 a.m. the Hon'ble State

Consumer forum order notice way of paper publication against you on 03 06 2024 returnable by 21 06 2024 you or your counsel present above said forum on the day failing which will be decided in your absence

வாகனம் விற்பனைக்கு

TN-32-AF-1148

VEH DESCRIPTION MODEL **EICHER 11.10 FBT** 

9944374174

### பெயர் மாற்றம்

பெயர்: Babulal, பிறந்த தேதி 25/04/1998, KLP அபிநந்தன் அபார்ட்மெண்ட், F1804, எண் ஸ்ட்ரஹான்ஸ் சாலை, பட்டாளம் பெரம்பூர் பேரக்ஸ் 600012, என்ற சென்னை முகவரியில் வசிக்கும் நான் இனி POOJA BABULAL அழைக்கப்படுகிறேன்

**POOJA BABULALJI** 

# வாகனம் விற்பனைக்கு

**ASHOK LEYLAND AL TUSKER SUPER** 2516 H FBT-2011

### பெயர் மாற்றம்

நான், DEENA BHANU BHERWANI க/பெ Naraindass Lakhani **ടം/**ലെ Bhanu Kumar Bherwani பிறந்த தேதி: 07.08.1974 பிறந்த இடம்: ஜெய்பூர், ராஜஸ்தான் வசிப்பிடம்: எண்.60,

ஆனந்த் அப்பார்ட்மெண்ட்- 13, காசா மேஜர் ரோடு, எக்போர் சென்னை - 600 008 இனி முதற்கொண்டு

என்று அழைக்கப்படுவேன்.

# வாகனம் விற்பனைக்கு

TN-32-AM-3154

VEH DESCRIPTION MODEL

**MAHINDRA XYLO-P** 2018

9944374174

பெயர் மாற்றம் ஹம்ரிஷா, தாய் பெயர்: ம. சுகன்யா பிறந்த தேதி:21.06.2012, 11-FOC, ஜெயின்ஸ் நட்சத்திரா அப்பார்ட்மெண்ட், 82, யூனியன் ரோடு, சின்ன நொளம்பூர்,

மதுரவாயல், சென்னை-95 என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி க.சு. ஹம்ரிஷா என்று அழைக்கப்படுவார். அ. கருணாகரன்

# வாகனம் விற்பனைக்க VEHICLE No.

(Step Father)

TN-32-BE-3169 VEH DESCRIPTION MODEL

ATUL ELITE EV 2023 9944374174

**NAME CHANGE** 

I, Rudhvik Vishahan S/o Sub Udhaya Kumar R, Residing at

Street - 50C, East Street, Viilage - Thangammapatty, Post Office - Ayyalur, Police Station - Vadamadurai, Tehsil Vedasandur. District -Dindigul, State - Tamilnadu. pin - 624801, for All future Punose shall be known as

Rudhvik Vishahan U.

# பொது அறிவிப்பு

திரு. P.M. ஷாஜி, த/பெ. திரு. P.N. மணி த எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின் பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், எண். 4சி, நான்காவது தளம், கேம்ப்ரே ஈஸ்ட் பிளாட்ஸ், எண். 14, பின்பு எண். 18, விக்டோரியா கிரெசன்ட் எண்.1.4, பின்பு எண்.1.8, விக்டோரியா கிடுரண்ட சாலை, எழும்பூர், சென்னை 600 008, சர்வே எண்.1.2/2, ஆர்.எஸ்.எண்.1633/3, தற்போதைய ஆர்.எஸ்.எண்.1633/16 பகுதி, பிளாக் எண்.52, எழும்பூர் கிராமம், விஸ்தீரணம் 1150 சதுர அடி (பிளாட்டின் பிளித்த ஏரியர) மற்றும் 6 கிரவுண்ட மற்றும் 1084 சதுர அடியில் 2000 5 பங்கு சிகிவர ஊ. பக்கு கிலந் தொருர்மன 17.08.2001 பிரிவுபடாத பங்கு நிலம் தொடர்பான 17.08.200 பாவுபடாத பங்கு நடை தொடாபான 17,08,2001 தேதியிட்ட விற்பளைப் பத்திரத்தின் மூலம், ஆவண என்: 1,439/2001 ஆகப் பதிவுசெய்யப்பட்டது. மேலும் தொடர்புடைய சொத்து ஆவணங்கள் (அதாவது 23,09,1996 தேதியிட்ட விற்பனைப் பத்திரம், ஆவணம் எண்.1733/1996 மற்றும் 12.01.2007 தேதியிட்ட கட்டுமான ஒப்பந்தம் மற்றும் விடுதலைப் பத்திரம், ஆவணம் எண்.80/200 மற்றும் 10.04.2019 தேதியிட்ட ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி, ஆவணம் எண்.893/2019 ஆக பதில செய்யப்பட்டுள்ளது மற்றும் 06.05.2019 தேதியிட்ட தானப் பத்திரம், ஆவண எண். 1.095/2019 ஆகப் பதிவுசெய்யப்பட்டது) ஆகியவற்றை எனது கட்சிக்காரர் தொலைத்துவிட்டார்<sub>.</sub> கடும் முயற்சி செய்து தேடியும் அவை கிடைக்கவில்லை. மேற்ப சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை யாரேனுட வைத்திருந்தால், இந்த அறிவிப்பு வெளியிடப்ப நாளிலிருந்து பத்து (10) நாட்களுக்குள் கீழே உள்ள முகவரியில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

> ஆ — தூ..., வழக்கறிஞர், எண்.ஜி6, தரை தளம், பிபிசி பிளாசா, வடக்கு உஸ்மான் சாலை தி.நகர், சென்னை 1

ஆர்.ஜெயந்தன்

நாள்: 05.06.2024

## **NAME CHANGE**

I, R Ramadoss F/o Sub Udhaya Kumar R, Residing at Street - 50C, East Street, Viilage - Thangammapatty. Post Office - Ayyalur, Police Station - Vadamadurai, Tehsil - Vedasandur, District Dindigul, State

Tamilnadu, pin - 624801, for All future Pupose shall be known as R Ramadass.

### **NAME CHANGE**

R Rajamani M/o Sub Udhaya Kumar R, Residing at Street - 50C. East Street. Viilage - Thangammapatty, Post Office - Ayyalur, Police Station - Vadamadurai Tehsil - Vedasandur, District Dindigul, Tamilnadu, pin - 624801, for All future Pupose shall be Rajamani

# எம்ஆர்எப் லிமிடெட்

as

known

Ramadass.

CIN: L25111TN1960PLC004306 பதிவு அலுவலகம்: 114, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600 006.

Tel.:044-28292777; Fax: 91-44-28295087 Email:mrfshare@mrfmail.com Website:www.mrftyres.com

கீழ்க்கண்ட பங்குச் சான்றிதழ்கள் தவறி விட்டல அல்லது தொலைந்துவிட்டன அல்லது திருடப்பட்டன எனவும், அதன் பங்குதாரர்/உரிமை கோருபவர் பங்குச் சான்றிதழ்கள் நகல் கோரி நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார் என்று இதன் மூலம அறிவிக்கப்படுகிறது.

10 பங்குகளுக்கான பங்கு சான்றிதழ் எண். 16289, குறியீடு எண்கள். 736561-736570 அனைத்தும் திருமதி. சண்முகபாக்கியம் (லேட்) அவர்கள் பெயரில் லெட்ஜர் போலியோ எண்.501323-ன் கீழ் உள்ளது. இதற்கு 239/2 பயனியர் அவென்யூ, நாராயணபுரம் மதுரை 625 01 4 என்ற முகவரியில் வசிக்கும் திருமதி A ராமேஸ்வரி அவர்கள் உரிமை கோருகிறார்.

3 பங்குகளுக்கான பங்கு சான்றிதழ் எண்கள். 70161, குறியீடு எண்கள். 2255662-2255664 அனைத்தும் திரு. . கிருஷ்ண நாயர் (லேட்) அவர்கள் பெயரில் லெட்ற போலியோ எண். N00139-ன் கீழ் உள்ளது. இதற்கு மனத்தான்கண்டி வீடு, குருவங்காடு அஞ்சல் அக்வடேட், பந்தலாயினி, கோழிக்கோடு 673 620 என்ற முகவரியில் வசிக்கும் திரு. ஜனார்த்தனன் அவர்கள் உரிமை கோருகிறார்.

மேற்கண்ட பங்கு சான்றிதழ்களை எந்த வகையிலும் வாங்க வேண்டாம் அல்லது கையாள வேண்டாம் என பொதுமக்கள் இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள். எவருக்கேனும் கோரிக்கை இருப்பின் அது குறித்து இந்த அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 2 நாட்களுக்குள் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள திறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும், அதன் பிறகு எந்த உரிமை கோரலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நகல் பங்கு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுவனம் மேற் கொள்ளும் எம்ஆர்எப் லிமிடெட்டுக்காக

S. கன்வந்த் குமா சென்னை கம்பெனி செயலாளர்

V JUDGE BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL AT CHENNAI

M.C.O.P.NO. 2195 of 2017

..Respondents To P.Balaji S/o S.Paramasivam, No.14/1, Perumal Koil Thottam 2nd Street Chennai-600021 Take Notice that the above case as been posted on 11.06.2024 at above 10.30 a.m, for your appearance. Hence appear before the Hon'ble court in person or through your counsel without

3வது குடும்ப நல நீதிமன்றம்,

எதுராக தூக்கல செய்துள்ள மனு தங்களின் வருகைக்காக மேற்படி நீதிமன்றத்தில் 15.07.2024 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ து. வேண்டியது. தவறினால் ஆஜராக மேற்படி பேற்படி வழக்கு தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.

L. உதயகுமார் மனுதாரர்

# IN THE COURT OF III CIVIL AT CHENNAL

The Mylapore Hindu Permanent Fund Ltd., Rep. by its Secretary

-Resds 1 to 4/Defendants Bagya/akshmi

@ Chitti Babu (R-1) S/o.Thulasinga Naidu, 2. P.N.Udayakumar , (R-3) S/o.P.T.Narasimhalu Naidu D/o. P.T.Narasimhalu Naidu

to order notice to you all ie., the respondents 1, 3 and 4 in the above application in I.A.No.1 of 2022 in O.S.No.7181 of 2010 through paper publication in Tamil Daily namely "Makkal Kural" on or before 10.06.2024 returnable by 18.06.2024 to show cause

your absence.
J.R.K.Bhavanantham,

BEFORE THE HONORABLE SUBORDINATE COURT AT

S/o Chinaiya, ... Petitioner Mrs. R.DEEPIKA D/O Ravi Door No. 12/113.

Therefore you may hereby called upon to appear before the Hon'ble Subordinate Court at Alandur on 13.06.2024 at 10.30 a.m in person or through your Advocate failing which the matter will be decide in your absence. Kumara Guru

E.P.No. 17 OF 2023 SHRIRAM FINANCE LTD

TASLEEM FATHIMA C/O MOHAMED ABDULLA

on 12.06.2024.about 10.30 a.m either by yourself or through an advocate, failing which the above matter will be decided an exparte in your absence

A.kannagi B.A.,.,B.L. ( MS.NO.1046/2006)

IN THE COURT OF XVII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAL O.S.No. 8837 / 2011 CRB Welfare Association rep by it's President G Chandrasekaran

.Plaintiff 1) Inba (aged 53 years)

S/o.Late A. Sarangan No.32, Chengalvaraya Main Street, Ramalingalpuram, Chennai–600 012 2) S.Sam (aged about 48 years) S/o.Late A. Sarangan No 32, Chengalvaraya Main Street, Ramalingalpuram, Chennai-600 012 3) Anitha (aged about 35 years) D/o.Late A. Sarangan No 32, Chengalvaraya Main

Street, Ramalingalpuram,

Chennai–600 012

The above Petitioner/Plaintiff will be decided in your absence R.Rajaramani and R.Roopa

> 21வது உதவி உரிமையியல் நீதிமன்றம், சென்னை O.S.No. 1990/2022

ஐ.டி.பி.ஐ வங்கி லிட் எதிர்

TSV Agencies, Rep its Prop: G.Udayakumar and 2 others ்...எதிர்வாதிகள் 1) TSV Agencies

Rep its Prop: G.Udavakumar No.11, Bharathiyar Street, Thandai Periyar Nagar, Tharamani, 2) G.Udavakumar

Prop: TSV Agencies, No.11. Bharathiyar Street, Thandai Periyar Nagar, Tharamani, Chennai - 600 113 з) G.Vijaya Lakshi,No.11, Bharathiyar Street. Thandai Periyar Nagar, Tharamani,

Chennai- 600 113 மேற்படி வாதி திராக தாக்கல் தங்களுக்கு செய்துள்ள எதிராக மேற்படி வழக்கு வரும் 10.06.2024 அன்று மேற்படி நீதிமன்றத்தில் அன்று மேற்படி நீதிமன்றத்தில் உங்களின் வருகைக்காக வாய்கா போடப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் வரும் 10.06.2024 தாவகள் வரும் 10.00.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ நீதிமன்றத்துல் தபங்கள் அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது, தவறினால் மேற்படி வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

மூலம் அறியவும். R.Palani Kumar Ramesh வாதியின் வழக்கறிஞர்

மைய சீட்டு நிதிச்சட்டம் 1982 பிரிவு 64ன் படி விழுப்புரம் உதவிச்சீட்டு பதிவாளர் நடுவர் தீர்ப்பு மன்றம் முன்னிலை :திருமதி.பெ.இளங்கிளி, உதவிச் சீட்டுப்பதிவாளர், விழுப்புரம். நடுவர் வழக்கு எண் :06 / 2024 சீட்டு நடத்துனர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிட்

விழுப்புரம் ....வ 1.C.துரை, த/பெ.கொலம்பஸ், ...வாதி நெ.101G, காளியம்மன் பந்தல் தெரு அன்னதானப்பட்டி, சேலம். 2.K.பிரான்சிஸ், 2.గ∖.புருமான். த∫பெ. குழந்தைசாமி, நெ.114/1, பைப்பாஸ் ரோடு, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

தேவ்வைகளேட்கூட, கருஷ் 3.T.பாபு, த/பெ. ரங்கையா, நெ.110/5, சீனிவாச வளாகம், தேன்கனிகோட்டை, கிருஷ்ணகிரி 4.E.ஸ்ரீஹரி, த/பெ.தேசைய்யா, - ட ஆண்டா, தரவப் மத்கையயா, நெ.2/348 இ கோவில் தெரு, ஜீ.பி ஆர் கண்டிகை, நொச்சிலி, பள்ளிபட்டி, திருவள்ளுவர். ்பிரதிவாதிகள் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிட்

விழுப்புரம் கிளை அலுவலகத்தில் என்ற சீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய பாக்கித் தொகை ரூ.4,74,017/ தொடர்பான 18.06.2024 வழக்கு அன்று வழக்கு 18.06.2024 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்படி தேதியன்று விழுப்புரம் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் என் முன்னிலையில் நடுவர் தீர்ப்பு மன்றத்தில் ஆஜராகி ஆட்சேபனை இருந்தால் எழுத்து மூலமாக தொிவிக்க இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது. பட்சத்தில் 1984ம் வரு தமிழ்நாடு சீட்டு நிதிகள், வருடத்தி தயிழ்நாடு சட்டு நிதிகள், விதி 49(4)ன் படி ஒரு தலைபட்சமாக (EXPARTE)தீர்ப்பளிக்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகின்றது. உதவிச்சீட்டு பதிவாளர்

பொது அறிவிப்பு

அசல் நில சொத்து ஆவணம் காணவில்லை

முகமது யாளின் ஆகிய நான் (ஆதார் என்-8062-1899-5057) த/பெ M. இப்ரஹிம் அலி, கதவு எண்- 30/16, 2வது குறுக்குகுரு, நரங்கம்பாக்கம், சென்னை - 34, கீழ்கண்ட சொத்து முழு உரிமையாளர் முகமது யானின் ஆகிய நான் மதுரைமாவட்டம், வசாத்து பூடி உரும்படாள் மதுரைமாவட்டம், அரசரடி சார்பதிவானர் அதுவலகத்தில் பதிவு வயர் குறுவலகத்தில் பதிவு கொக்கில் கிரும்படி குறிவகைக்கில் கிரும்படி குறுவைக்கை கிரும்படி ஆவணத்தை நான் கடந்த 13.05.2024-ம் கீழ்பாக்கம் KMC மருத்துவமனை வளாகத்தில் எனது உறவினரை பார்க்க செல்லும்போது தொலைந்துவிட்டது, மேற்படி ஆவணத்தை உரன என் விலாசத்திற்கு கொண்டு வந்து கொருக்கவும் அல்லது மேற்படி கிருய ஆவணம் நீது ஏதேறும் லவாதியங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது ஆட்பேகை செய்பவர் இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குன் மறுப்பு கடிதம் என்னுடைய விலாசத்திற்கு அறுப்ப வேண்டும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் எந்த ஒரு மூன்றாம் துத்றிம் மேற்கோர்க்குர் மறுப்பட்ட உரிமம் பத்திரம் மேற்கோள்னப்படும் எந்த ஒரு பரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என்றும் சந்த ஒரு பரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என்றும் சந்த ஒரு பரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என்றும் சூத்த ஒரு பரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என்றும் சூத்த ஒரு பரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என்றுக்களில் சூத்தை இடியில் சூத்தையும் செல்லத்தக்கதல்ல என்று கண்ணகாக பிலிக்கினேன் ததிரம் மேற்கொள்ளப்படும் எந்த ஒ ரிவர்த்தனையும் செல்லத்தக்கதல்ல என் ன்னை கட்டுபடுத்தாது என்று தெரிவிக்கிறே

otice is hereby given that the 'Scheduled Proper nentioned hereunder is owned by and is in actu nysical possession of Mr. AKHTAR HUSSAIN rs. KATHIJABEE (hereinafter referred as 'Owners' as the joint and absolute right, title and interes

Scheduled Property'. All or any persons including any banks, financi nstitutions or any other party or person, having any valid and legal claim, right, title, demand oi nterest by virtue of any sale, gift, lease, tenancy cense, exchange, partition, mortgage, charge n, inheritance, succession, trust, maintenance ossession, easement, agreement, lis-pendens, sta rder, attachment, decree, specific performance o therwise or any other right of whatsoever nature ar required/ called upon to convey their objection/s in vriting at the address mentioned below, within 7 days

im/s if any, shall be considered to be waived an abandoned in respect of the 'Scheduled Propert' 'SCHEDULED PROPERTY' that piece and parcel of VACANT LAND compr Survey Nos. 14/1, 15, 16/1A, 16/1B, 16/2, 39/1/ /1B, 39/1C, 39/2, 40/1, 40/2, 42/1A, 42/1B1, 42/1B 42/2 totally measuring Acres 7 13 Cents situate at Medur Village, Ponneri Taluk, Tiruvallur Distric situated within the Registration District of Nort

be presumed that there is /are no claim/s and suc

Name- Aalok Surana, Advocate Address- Old No.8, New No.15 Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010 Contact Number- 044-4385 1512 ெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

M. காயத்ரி க/பெ.D. கார்த்திக் எதிர் D. கார்த்திக், த/பெ. துரைராஜ் கதவு எண். 7/1, பேட்டை குடியான் தெரு, கும்பகோணம் தாலுக்கா,

தஞ்சாவூர் மாவட்டம் ..எதிர்மனுதாரர் அறிவிப்பு

மேற்படி மனுதாரரின் விவாகரத்து வழக்கு மாறுதல் வேண்டி TRCMP. No. 759 / 2023 வழக்கு 03.06.2024 அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு மேற்படி வந்து உயர்நீதிமன்றம் எதிர்மனுதாரரை 24.06.2024 அன்று வழக்கில் ஆஜராக வேண்டுமென உத்தரவு போடப்பட்டு உள்ளது. தாங்கள் நீதிமன்றத்தில் அன்று ஆஜராகி ஆட்சேபணையினை 24.06.2024 தங்களது துகளினித்துக் கொள்ளவும், தவறும் பட்சத்தில் ஒருதலை (Exparte) பிறப்பிக்கப்ட

IN THE COURT OF XII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

.Petitioner/ Plaintif Versus

...Respondents/ Defendants Mrs. Lilly, W/o. late Kuppusamy, No. 15, Durai Street,

the above petition to allow to Learned XII Assistant City Civil Judge, Chennai had ordered a paper publication to you on 26-04-2024, returnable by 19-06-2024. Please make it convenient on the said day at 10.30 A.M, without fail, failing which the

in your absence. S.BHUVANESWARAN

SUBORDINATE JUDGE AT ALANDUR A.S.No. 29 of 2023 (on the file of the Court of Additional District Munsif at

Alandur) R.Gopinathan, Son of Rathnasamv No.17. Second Street. Ramakrishnapuram, Adambakkam, Chennai.

Please take notice that in the above appeal A.S. No. 29 of 2023 filed by the appellant against you before the Honourable Subordinate Judge, Alandur, is posted for your appearance on 10.07.2024. You are hereby informed to be present or 10.07.2024 at 10.30 a.m. before the above said court either in person or through Counsel without fail, failing which the

K.THULASIRAMAN,

தேதி: ஜூன் 05, 2024

VEHICLE No.

2015

POOJA BABULALJI, தந்தை

TN-36-S-8385 VEH DESCRIPTION MODEL

**DEENA BHERWANI** 

VEHICLE No.

1. P.Balaii

fail otherwise the matter will be decreed in your absence.

H.M.O.P.No. 207 / 2024

S. புனிதவதி, த/பெ. சிவசங்கர் க/பெ. L. உதயகுமார், பழைய நெ.17 புதிய நெ.16, புஜங்கராவ் தெரு, சைகாப்பேட்டை, சென்னை–600 015 மேற்படி மனுதாரர் தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனு

ADDITIONAL JUDGE, CITY I.A.No. 1 of 2022 O.S.No.7181 of 2010

Petitioner/Plaintiff -Vs-P.T.Narasimhalu Naidu

@ Chitti Babu, 3. N. Soundarya @ Anula, (R-4) @ Chitti Babu, All are residing at: No 20 Muthiah Mudali Street. In the above application on 17.04.2024, the learned III Additional Judge, City Civil Court at Chennai was pleased

why the application in I.A.No.1 of 2022 should not be heard? Please take notice and he present in person or through your counsel on the above said on 18.06.2024 and 10.30 AM, failing which the same will be decided in

ALANDUR H.M.O.P. No. 191 of 2023 Mr. C. PRABHAKARAN,

Madavakkam.

14.03.2024

Counsel for Petitioner IN THE COURT OF DISTRICT MUNSIF AT THIRUVOTRIYUR

.. DecreeHolder Versus TASLEEM FATHIMA .... Judgement Debtor NOTICE

NO.24, Anjugam Nagar 2nd St, Thiruvottivu Chennai-600019.
Please take notice that the above EP filed by the Decree Holder against you. The above said. Hon'ble. Court. ordered salid Horibie Court ordered substituted service of notice to you by Paper Publication returnable by 12.06.2024 for your appearance . Hence you are hereby noticed to appear

Counsel for Decree Holder

Old No 34/3, New No 84/3, Chengalvarava Main Street, Ramalingalpuram Chennai–600 012

..Defendants has filed the above suit for declaration and other reliefs. The Hon'ble Court ordered paper publication for the hearing date on 12.06.2024. You are hereby called upon to either appear in person or through advocate on 12.06.2024 at 10.30 a.m. before the court, failing which the suit

> அறியவும். Counsel for Plaintif

I.A.No. 4 of 2024 In O.S.No. 6707 of 2014

Arani (Deceased)

or Deceased 7th Defendant Kuppusamy wife Mrs. Lilly on record in the proceedings of O.S.No.6707/2014. H.H. The to be present in the said Court

matter will be heard and decided

against O.S.No. 274 of 2004

Vinulatha, Wife of Mukundan. No.3, 3rd Street, Sudharsan Nagar Madambakkam, Selaiyur, Chennai-600 073. Sixth Respondent Daughter of Ekambaram, No.10, 5th Street.

matter will be decided in your absence.

9944374174

**DEENA BHANU BHERWANI** 

M.P. NO. 1 of 2024

2. Reliance General ins co Ltd

S. INDUMATHY
COUNSEL FOR PETITIONER

எதிர் S. புனிதவதி …எதிர்மனுதாரர் பெறுநர்

and 3 others -5th Defendant To 1.P.T.Narasimhalu Naidu

Old Washermenpet, Chennai-600 021.

Jayaprakash narayanan Street, Madavakkam, Chennai – 100 ... Respondent Please take notice that the Petitioner filed the above case seeking divorce on the grounds of Cruelty against you before the Court of Hon'ble Subordinate Judge at Alandur. The Ho'ble Court has ordered Notice to you by way of Paper Publication in HMOP. No. 191 of 2023 on

முகமது யாள கதவு எண்- 30/16, 2வது குறுக்குதெரு

நுங்கம்பாக்கம், சென்னை-3 செல்- 984096089 PUBLIC NOTICE

holders thereof. The Owners claim that their rights are free from all encumbrances, charges, claims etc. of whatsoever nature and that they have a clea and marketable title in respect of the 'Schedule

Property'. This public notice is issued for verifical tion of the title of the 'Owners' with respect to the rom issuance of this notice, along with all supportin locuments relating to such claim, failing which it sha

Chennai and Sub Registration District of Ponner Hence this Notice.

> (மேல் முறையீட்டு ஆள்வரை) TRCMP.No. 759 / 2023 ...மனுதாரர்

கேரிடும் என அறிவுத்தப்படுகிறது

M. சரவண குமார் Petitioner Advocate

Royapuram, Chennai - 13
Please take notice that the
Petitioner/Plaintiff had filed

Counsel for Petitioner/ Plaintiff IN THE COURT OF

...Appellant Versus Dakshyani and 6 others ... Respondents

Sudharsan Nagar, Madambakkam Selaiyur. Chennai-600 073. Seventh Respondent

அட்வகேட்ஸ் தேவகோட்டை B.A.Chandrasekar & K.Boopalan நிர்வாக இயக்குனர் & CFO நடுவர் தீர்ப்பு மன்றம், விழுப்புரம். Counsel for Petitioner/Plaintiff Counsel for Petitioner